

26. ACH-CHU'ARĀ' (les poètes)



Préhégirienne (sauf les versets 197 et de 224 à 227), révélée après la sourate de "l'Inévitable". Elle compte 227 versets. Son titre est tiré du verset 224.

Après confirmation de la véracité du Coran, il est relaté l'histoire des peuples ayant nié les missions de Moïse et Aaron, d'Abraham, de Noé, de Hūd, de Sālih, de Loth et de Šu'aib et rappelé les châtements qu'ils ont subis.

La sourate reconferme ensuite l'authenticité de la révélation en langue arabe du Coran, annoncé dans les anciennes Ecritures et dont les savants juifs sont parfaitement au courant.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Ṭā.Sīn.Mīm.
2. Voici les versets d'un Livre éclairant.
3. Vas-tu te consumer de chagrin du fait qu'ils demeurent mécréants?
4. Si Nous le voulions, Nous ferions descendre un signe du ciel, et sitôt leurs fronts se courberaient d'humiliation.
5. Certes, ils ne reçoivent jamais de nouveau Rappel du Clément auquel ils ne se montrent indifférents.
6. Déjà, ils crient au mensonge, mais bientôt ils auront des nouvelles de ce qui faisait l'objet de leur raillerie.
7. N'ont-ils pas observé la terre pour voir que Nous y avons fait

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

طسّم ﴿١﴾

بِذَلِكَ آيَاتِ الْكِتَابِ الْمُبِينِ ﴿٢﴾

لَعَلَّكَ بَخِيعٌ نَفْسِكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ ﴿٣﴾

إِنْ نَشَاءُ نُنزِلْ عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ
أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ ﴿٤﴾

وَمَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنَ الرَّحْمَنِ مُحَدَّثٍ إِلَّا كَانُوا
عَنْهُ مُعْرِضِينَ ﴿٥﴾

فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنْبَاءُ مَا كَانُوا بِهِ
يَسْتَهْزِءُونَ ﴿٦﴾

أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَرَاهَتْهَا مِنْ كُلِّ زَوْجٍ

années de ta vie avec nous.»

19. «Tu as commis le forfait que tu sais, alors que tu étais un ingrat.»

20. Moïse répondit: «Je l'ai commis du temps où j'étais au nombre des égarés.»

21. «Je vous ai fui craignant vos sévices. Allah m'a accordé le don de la Sagesse et m'a choisi parmi Ses Messagers.»

22. «Que tu aies asservi les Enfants d'Israël, est-ce là un bienfait que tu évoques contre moi?»

23. Pharaon interrogea [Moïse]: «Qui est le Seigneur du monde?»

24. Et Moïse de répondre: «C'est le Maître des cieux, de la terre et de tout ce qui est entre les deux, pour autant que vous puissiez en être convaincus.»

25. Pharaon dit à son entourage: «Avez-vous entendu [ce que dit Moïse]?»

26. Celui-ci ajouta: «C'est votre Maître et le Maître de vos ancêtres lointains.»

27. Pharaon dit: «Le Messenger qui vous est envoyé est un homme possédé.»

28. Moïse reprit: «C'est le Maître de l'Orient et de l'Occident

وَفَعَلْتَ فَعَلْتَكِ الْتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ
الْكَافِرِينَ ﴿١٩﴾

قَالَ فَعَلْتُهَا إِذَا وَأَنَا مِنَ الضَّالِّينَ ﴿٢٠﴾

فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا
وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ ﴿٢١﴾

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي
إِسْرَائِيلَ ﴿٢٢﴾

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ ﴿٢٣﴾

قَالَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا إِنَّ
كُنْتُمْ مُوقِنِينَ ﴿٢٤﴾

قَالَ لِمَنْ حَوْلَهُ وَالْأَسْتَمِعُونَ ﴿٢٥﴾

قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأُولِينَ ﴿٢٦﴾

قَالَ إِنَّ رَسُولَكُمْ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ
لَمَجْنُونٌ ﴿٢٧﴾

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا

et de tout ce qui est entre les deux; si encore vous pouviez réfléchir.»

29. Pharaon répliqua: «Si jamais tu prenais un dieu en dehors de moi, je te jetterais en prison.»

30. «Et si je t'apportais une preuve manifeste? dit Moïse.»

31. «Apporte-la, dit Pharaon, si tu dis vrai.»

32. Alors Moïse jeta son bâton qui se mua en serpent bien visible.

33. Il montra sa main, devenue toute blanche aux yeux de tous.

34. Pharaon dit aux dignitaires autour de lui: «Voilà un vrai magicien!»

35. «Il cherche, au moyen de ses sortilèges, à vous chasser de votre pays. A votre avis, que devons-nous faire?»

36. Son entourage dit: «Fais-le attendre, lui et son frère et envoie des émissaires dans toutes les cités

37. pour amener les experts en magie.»

38. Ainsi, les sorciers ont-ils été réunis à une date fixée.

39. Il a été demandé aux foules de se rassembler afin d'assister à la rencontre.

40. D'aucuns dirent: «Serions-

إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ ﴿٢٨﴾

قَالَ لَيْنَ اتَّخَذْتَ إِلَهًا غَيْرِي لِأَجْعَلَكَ

مِنَ الْمَسْجُونِينَ ﴿٢٩﴾

قَالَ أَوْ لَوْجِئْتُكَ بِشَيْءٍ مُّبِينٍ ﴿٣٠﴾

قَالَ فَأْتِ بِهِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ ﴿٣١﴾

فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ ﴿٣٢﴾

وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّظِيرِينَ ﴿٣٣﴾

قَالَ لِلْمَلَإِحْوَلةِ إِنَّ هَذَا السَّحَرُ عَلِيمٌ ﴿٣٤﴾

يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِهِ

فَمَاذَا تَأْمُرُونَ ﴿٣٥﴾

قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَأَتَعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ ﴿٣٦﴾

يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ ﴿٣٧﴾

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ ﴿٣٨﴾

وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَتَتْكُمْ مُجْتَمِعُونَ ﴿٣٩﴾

لَعَلَّنَا نَتَّبِعَ السَّحَرَةَ إِنْ كَانُوا هُمُ الْغَالِبِينَ ﴿٤٠﴾

nous prêts à suivre les sorciers de Pharaon, s'ils sortaient vainqueurs?»

41. A leur arrivée, les magiciens demandèrent à Pharaon: «Aurions-nous une récompense, si nous gagnions la partie?»

42. «Eh oui! dit Pharaon, et vous serez parmi mes proches.»

43. Moïse leur dit: «Jetez ce que vous voulez jeter.»

44. Les sorciers lancèrent leurs cordes et leurs bâtons en jurant: «Par la puissance de Pharaon, nous serons bien les vainqueurs!»

45. Alors, Moïse jeta son bâton qui, aussitôt, happa tout ce qu'ils avaient inventé.

46. Aussitôt, les sorciers tombèrent prosternés par terre,

47. disant: «Nous croyons au Maître du Monde,

48. Seigneur de Moïse et de Aaron.»

49. «Quoi! s'écria Pharaon: Vous l'avez cru avant que je ne vous y autorise! Moïse est votre chef qui vous a enseigné la magie, et vous allez voir. Je vous couperai la main d'un côté et le pied du côté opposé et vous ferai tous crucifier.»

50. Les sorciers dirent: «Cela ne fera pas de mal, car c'est vers

فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَإِنَّا لَنَا أَجْرًا
إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ ﴿٤١﴾

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذَا لِمِنَ الْمُقَرَّبِينَ ﴿٤٢﴾

قَالَ لَهُمْ مُوسَى الْقَوْمَ أَمَنْتُمْ مُقْتُونَ ﴿٤٣﴾

فَالْقَوْمُ احْبَا لَهُمْ وَعَصِيَّتُهُمْ وَقَالُوا بِعِزَّةِ
فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ ﴿٤٤﴾

فَألقى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا
يَأْفِكُونَ ﴿٤٥﴾

فَألقى السَّحَرَةُ سُجُودًا ﴿٤٦﴾

قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ ﴿٤٧﴾

رَبِّ مُوسَى وَهَارُونَ ﴿٤٨﴾

قَالَ أَمْ نَسْتَمْتَلُهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ
لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ نَعْتَمِدُ
لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ
وَلَأَصْلَبَنَّكُمْ أَجْمَعِينَ ﴿٤٩﴾

قَالُوا لَا ضَيْرَ إِنَّا إِلَى رَبِّنَا مُنْقَلِبُونَ ﴿٥٠﴾

notre Seigneur que nous devons retourner.»

51. «Nous espérons qu'Il nous pardonnera nos péchés pour avoir été les premiers à croire.»

52. Ensuite, Nous avons révélé à Moïse: «Conduis Mes serviteurs à la faveur de la nuit», l'informant qu'ils seront poursuivis par Pharaon.

53. Celui-ci dépêcha ses émissaires dans toutes les cités pour dire:

54. «Ces gens-là ne sont qu'un petit groupe isolé

55. dont les agissements nous irritent

56. et nous devons être tous sur nos gardes.»

57. Ainsi, avons-Nous arraché Pharaon et les siens à des jardins où coulent des fontaines,

58. à des trésors et à de belles résidences.

59. Ainsi avons-Nous tout légué aux Enfants d'Israël.

60. [Pharaon et son armée] se lancèrent à leur poursuite dès le lever du jour.

61. Lorsque les deux camps s'aperçurent, les hommes de Moïse dirent: «Voilà! Nous sommes rejoints.»

62. «Que non! dit Moïse. Le

إِنَّا نَظْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطِيئَاتِنَا إِنَّ كُنَّا
أَوَّلَ الْمُؤْمِنِينَ ﴿٥١﴾

* وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكَ مُتَّبَعُونَ ﴿٥٢﴾

فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ ﴿٥٣﴾

إِنَّ هَؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ ﴿٥٤﴾

وَأَنَّهُمْ لَنَا غَائِبُونَ ﴿٥٥﴾

وَإِنَّا لَجَمِيعٌ حَادِرُونَ ﴿٥٦﴾

فَأَخْرَجْنَا لَهُمْ مِنْ جَنَّاتٍ وَعَيْوُنٍ ﴿٥٧﴾

وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ ﴿٥٨﴾

كَذَلِكَ وَأَوْرَثْنَا بَنِي إِسْرَائِيلَ ﴿٥٩﴾

فَاتَّبَعُوهُمْ مُشْرِقِينَ ﴿٦٠﴾

فَلَمَّا تَرَاهُ الْجَمْعَانِ قَالُ أَصْحَابُ مُوسَىٰ
إِنَّا لَمُدْرَكُونَ ﴿٦١﴾

قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ ﴿٦٢﴾

Seigneur est avec moi, Il me guidera.»

63. Nous avons alors révélé à Moïse l'ordre de frapper la mer avec son bâton; aussitôt les eaux se fendirent, chaque côté devenant comme une haute montagne.

64. Nous avons engagé les poursuivants dans le passage ainsi ouvert.

65. Nous avons sauvé Moïse et tous ses compagnons,

66. tandis que Nous avons englouti les autres.

67. Il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

68. Pourtant, c'est ton Seigneur qui est le Tout-Puissant, le Tout-Miséricordieux.

69. Raconte-leur l'histoire d'Abraham

70. lorsqu'il interrogea son père et les siens sur ce qu'ils adoraient.

71. Ils dirent: «Nous adorons des idoles dont nous célébrons le culte tous les jours.»

72. Abraham dit: «Sont-elles en mesure de vous entendre quand vous priez?»

73. «Sont-elles capables de vous aider ou de vous nuire?»

فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَضْرِبْ بِعَصَاكَ
الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فَرَقٍ كَالطُّورِ
الْعَظِيمِ ﴿٦٣﴾

وَأَزَلْنَا ثَمَّ الْآخَرِينَ ﴿٦٤﴾

وَأَنْجَيْنَا مُوسَىٰ وَمَنْ مَعَهُ وَأَجْمَعِينَ ﴿٦٥﴾

ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ ﴿٦٦﴾

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ
مُؤْمِنِينَ ﴿٦٧﴾

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿٦٨﴾

وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ ﴿٦٩﴾

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ ﴿٧٠﴾

قَالُوا نَعْبُدُ آبَاءَنَا مَا فَنظَلُّ لَهَا
عَٰكِفِينَ ﴿٧١﴾

قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ ﴿٧٢﴾

أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ ﴿٧٣﴾

74. «A vrai dire, répondirent-ils, nous avons suivi ce que faisaient nos pères.»

75. Abraham dit: «Voyez ceux que vous adorez,

76. vous et vos premiers ancêtres;

77. je les tiens pour ennemis, sauf le Maître du monde.»

78. «C'est Lui qui m'a créé et qui me guide;

79. c'est Lui qui me fournit nourriture et boisson,

80. et quand je tombe malade, c'est Lui qui me guérit;

81. c'est Lui qui me fera mourir et ressusciter,

82. et c'est Lui qui, je l'espère, pardonnera mon pêché le Jour du Jugement.»

83. «Ô Seigneur! Fais-moi don de la sagesse et fais-moi rejoindre les rangs des saints.»

84. «Accorde-moi un vrai renom dans les générations futures!»

85. «Fais que je sois parmi les héritiers du jardin de Félicité!»

86. «Accorde Ton Pardon à mon père qui était au nombre des égarés!»

87. «Epargne-moi la honte le Jour de la Résurrection,

قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ ﴿٧٤﴾

قَالَ أَفَرَأَيْتُمْ مَا كُنتُمْ تَعْبُدُونَ ﴿٧٥﴾

أَنْتُمْ وَاَبَاؤُكُمْ الْأَقْدَامُونَ ﴿٧٦﴾

فَإِنَّهُمْ عَدُوٌّ لِي إِلَّا رَبَّ الْعَالَمِينَ ﴿٧٧﴾

الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ ﴿٧٨﴾

وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ ﴿٧٩﴾

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ ﴿٨٠﴾

وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ ﴿٨١﴾

وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي

يَوْمَ الدِّينِ ﴿٨٢﴾

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي

بِالصَّالِحِينَ ﴿٨٣﴾

وَأَجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ ﴿٨٤﴾

وَأَجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ﴿٨٥﴾

وَأَغْفِرْ لَأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ ﴿٨٦﴾

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ﴿٨٧﴾

88. le jour où fortune et enfants ne seront d'aucune utilité.

89. Seul sera agréé celui qui viendra au Seigneur avec un cœur pur;»

90. le jour où le Paradis sera apprêté pour l'accueil des pieux

91. et le Brasier exposé aux dépravés.

92. Il leur sera dit: «Où sont ceux que vous adoriez

93. en dehors d'Allah? Ont-ils la possibilité de vous secourir ou de se faire secourir eux-mêmes?»

94. Ils seront précipités dans l'Enfer, avec les dépravés

95. et toute la troupe d'Iblis;

96. les païens diront pendant leur dispute en Enfer:

97. «Par Allah, nous étions dans un égarement manifeste

98. puisque nous faisons de vous les égaux du Maître du monde.»

99. «Nous n'avons été égarés que par les criminels.

100. [Aujourd'hui], nous n'avons ni intercesseur

101. ni ami sincère.»

102. «Ah! Si nous pouvions recommencer une autre vie, nous serions alors de bons croyants.»

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ ﴿٨٨﴾

إِلَّا مَنْ آتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ﴿٨٩﴾

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ ﴿٩٠﴾

وَبُرُزَّتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ ﴿٩١﴾

وَقِيلَ لَهُمْ إِنَّمَا كُنْتُمْ تَعْبُدُونَ ﴿٩٢﴾

مِن دُونِ اللَّهِ هَلْ يَنْصُرُونَكُمْ أَوْ يَنْتَصِرُونَ ﴿٩٣﴾

فَكُفِّبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ ﴿٩٤﴾

وَجُنُودُ إبْلِيسَ أَجْمَعُونَ ﴿٩٥﴾

قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ ﴿٩٦﴾

تَاللَّهِ إِنْ كُنَّا لِي ضَالِّينَ مُبِينٍ ﴿٩٧﴾

إِذْ نُسَوِّبُكُمْ رَبِّ الْعَالَمِينَ ﴿٩٨﴾

وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ ﴿٩٩﴾

فَمَا لَنَا مِن شَافِعِينَ ﴿١٠٠﴾

وَلَا صِدِّيقٍ حَمِيمٍ ﴿١٠١﴾

فَلَوْ أَن لَنَا كَرَّةٌ فَنَكُونَنَّ مِنَ الْمُؤْمِنِينَ ﴿١٠٢﴾

103. Il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

104. Pourtant ton Seigneur est le Tout-Puissant et le Tout-Miséricordieux.

105. Le peuple de Noé a traité les Messagers d'imposteurs

106. lorsque leur frère Noé leur dit: «N'allez-vous pas redouter la colère d'Allah?»

107. «Je viens à vous en Messager fidèle.»

108. «Redoutez donc Allah et obéissez-moi!»

109. «Je ne vous réclame aucun salaire pour ma mission. Le seul qui m'en rétribuera est le Maître du Monde.»

110. «Redoutez donc Allah et obéissez-moi!»

111. Ils répondirent: «Comment pouvons-nous te croire alors que c'est la lie du peuple qui te suit?»

112. Noé dit: «Suis-je informé de ce que ces gens faisaient?»

113. «Seul le Seigneur peut leur demander des comptes, pour peu que vous compreniez.»

114. «Ce n'est pas moi qui repousserais les croyants.

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ ﴿١٠٣﴾

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٠٤﴾

كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ ﴿١٠٥﴾

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٠٦﴾

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٠٧﴾

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ﴿١٠٨﴾

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ ﴿١٠٩﴾

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ﴿١١٠﴾

﴿ قَالُوا اتُّوْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَالُونَ ﴿١١١﴾

قَالَ وَمَا عَلِمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١١٢﴾

إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي لَو تَشْعُرُونَ ﴿١١٣﴾

وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ ﴿١١٤﴾

115. Je ne suis qu'un Messager chargé de vous donner un avertissement clair.»

116. Et eux de dire: «Si tu ne renonces pas à ce que tu dis, ô Noé! tu seras lapidé.⁽¹⁾»

117. Noé implora [Allah] en disant: «Seigneur, mon peuple m'a traité d'imposteur;

118. tranche entre eux et moi, sauve-moi ainsi que mes fidèles compagnons!»

119. Nous l'avons alors sauvé avec ses compagnons à bord de l'Arche bien chargée.

120. Puis Nous avons fait engloutir tous les autres.

121. Il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

122. Pourtant, ton Maître est le Tout-Puissant et le Miséricordieux.

123. Les peuples de 'Ād ont traité les Messagers de menteurs,

124. lorsque leur frère Hūd leur dit: «N'allez -vous pas redouter la colère d'Allah?»

125. «Je viens à vous en Messager fidèle.»

إِن أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ ﴿١١٥﴾

قَالُوا لَئِن لَّمْ تَرْتَدَّ يَتَّبِعْنَا لَنَكُونَنَّ مِنَ
الْمَرْجُومِينَ ﴿١١٦﴾

قَالَ رَبِّ إِنِّي قَوْمِي كَذَّبُونِ ﴿١١٧﴾

فَأَفْتَحَ بَيْنِي وَبَيْنَهُمْ فَتَحًا وَبِحَنِي وَمَنْ مَعِيَ مِنَ
الْمُؤْمِنِينَ ﴿١١٨﴾

فَأَنْجَيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلِّ الْمَشْحُونِ ﴿١١٩﴾

ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ الْبَاقِينَ ﴿١٢٠﴾

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ
مُؤْمِنِينَ ﴿١٢١﴾

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٢٢﴾

كَذَّبَتْ عَادُ الْمُرْسَلِينَ ﴿١٢٣﴾

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٢٥﴾

(1) Généralement, pour les exégètes, le "rajm" est la lapidation. Pour certains, c'est le bannissement.

126. «Redoutez donc Allah et obéissez-moi!»

127. «Je ne vous réclame aucun salaire pour ma mission. Le seul qui me rétribuera est le Maître des mondes.»

128. «Construisez-vous toujours, sur chaque site, des monuments pour vous divertir?!»

129. «Vous plaisez-vous toujours dans des créations grandioses, dans l'illusion de vous immortaliser?»

130. «Lorsque vous sévissez, vous agissez comme de méchants tyrans.»

131. «Redoutez donc Allah et obéissez-moi!»

132. «Redoutez Allah qui vous a pourvus de ce que vous connaissez;

133. Il vous a pourvus de troupeaux et d'enfants,

134. de jardins avec des sources vives.»

135. «Je crains fort, pour vous, le châtement d'un jour terrifiant.»

136. Ils répondirent: «Il nous est égal que tu nous exhortes ou non.»

137. «[Nous ne suivons] là que les traditions des anciens.»

138. «Nous ne serons point châtiés.»

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ١٢٦

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ ١٢٧

أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ ١٢٨

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ ١٢٩

وَإِذَا بَطِشْتُمْ بَطِشْتُمْ جَبَّارِينَ ١٣٠

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ١٣١

وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُمْ بِمَا تَعْمَلُونَ ١٣٢

أَمَدَّكُمْ بِأَنْعَامٍ وَبَنِينَ ١٣٣

وَجَنَّاتٍ وَعُيُونٍ ١٣٤

إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ١٣٥

قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَضْتَ أَمْ لَمْ تَكُنْ مِنَ الْوَاعِظِينَ ١٣٦

إِن هَذَا إِلَّا الْخُلُقُ الْأَوَّلِينَ ١٣٧

وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ ١٣٨

139. Ils l'ont ainsi démenti et Nous les avons fait périr. Il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

140. Pourtant ton Maître est le Tout-Puissant et le Tout-Miséricordieux.

141. La tribu de Ṭamūd a traité Nos Messagers de menteurs,

142. lorsque leur frère Ṣālih leur dit: «N'allez-vous pas redouter la colère d'Allah?»

143. «Je viens vers vous en Messager fidèle.»

144. «Redoutez donc Allah et obéissez-moi!»

145. «Je ne vous réclame aucun salaire pour ma mission. Le seul qui m'en rétribuera est le Maître des Mondes.»

146. «Pensez-vous pouvoir demeurer, en toute sécurité, dans ces lieux,

147. entourés de jardins, de sources vives,

148. de champs cultivés et de palmiers aux fruits succulents,

149. taillant ingénieusement des demeures dans les rochers?»

150. «Redoutez donc Allah et obéissez moi!»

فَكَذَّبُوهُ فَأَهْلَكَهُمْ إِنْ فِي ذَلِكَ لَآيَةٌ وَمَا
كَانَ أَكْثَرَهُمْ مُؤْمِنِينَ ﴿١٣٩﴾

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٤٠﴾

كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ ﴿١٤١﴾

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَاتَتَّقُونَ ﴿١٤٢﴾

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٤٣﴾

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ﴿١٤٤﴾

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى
رَبِّ الْعَالَمِينَ ﴿١٤٥﴾

أَنْ تَرْكُونَ فِي مَا هُنَاءَ آمِينَ ﴿١٤٦﴾

فِي جَنَّاتٍ وَعُيُونٍ ﴿١٤٧﴾

وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ ﴿١٤٨﴾

وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَرِهِينَ ﴿١٤٩﴾

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ﴿١٥٠﴾

151. «N'écoutez point les outranciers

152. qui sèment le désordre sur terre et qui ne font rien de bon.»

153. Ils répondirent: «Tu n'es qu'un ensorcelé;

154. un simple mortel comme nous! Apporte donc un signe miraculeux, si tu crois dire la vérité.»

155. Şālih dit: «Voici une Chamelle prodigieuse, on lui réserve l'abreuvoir un jour, et à vous un jour déterminé.»

156. «Evitez surtout de lui faire du mal, sinon vous subirez, un jour, un tourment terrible.»

157. Ils l'abattirent mais le regrettèrent aussitôt.

158. Le châtiment les saisit; il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants;

159. pourtant, ton Maître est le Tout-Puissant et le Miséricordieux.

160. Les peuples de Loth ont traité les Messagers de menteurs,

161. lorsque leur frère Loth leur dit: «N'allez-vous pas redouter la colère d'Allah?»

162. «Je viens à vous en Messenger fidèle.

وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ ﴿١٥١﴾

الَّذِينَ يَفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ ﴿١٥٢﴾

قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَّرِينَ ﴿١٥٣﴾

مَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ ﴿١٥٤﴾

قَالَ هَذِهِ نَاقَةٌ لَهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَعْلُومٍ ﴿١٥٥﴾

وَلَا تَمْسُوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ ﴿١٥٦﴾

فَعَقَرُوهَا فَاصْبَحُوا نَدِيمِينَ ﴿١٥٧﴾

فَأَخَذَهُمُ الْعَذَابُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ ﴿١٥٨﴾

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٥٩﴾

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ ﴿١٦٠﴾

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطُ أَلَا تَتَّقُونَ ﴿١٦١﴾

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٦٢﴾

163. Redoutez donc Allah et obéissez-moi!

164. Je ne vous réclame aucun salaire pour ma mission. Le seul qui m'en rétribuera est le Maître des mondes.

165. Oseriez-vous avoir des rapports charnels avec les mâles parmi les humains,

166. et délaisser vos épouses, qu'Allah a mises à votre disposition? Assurément vous êtes un peuple transgresseur.»

167. Ils répondirent: «Si tu ne renonces pas, ô Loth! [à ce que tu dis], tu seras banni de notre cité.»

168. Loth dit: «Que je déteste vos mœurs abominables!»

169. «Seigneur! Préserve-moi et mes proches de ce qu'ils font!»

170. Nous l'avons sauvé, lui et toute sa famille,

171. à l'exception d'une vieille femme, abandonnée avec les damnés.

172. Ensuite, Nous avons anéanti tous les autres.

173. Nous avons déchaîné un orage sur eux, un orage sinistre, destiné à ceux qui rejettent Nos avertissements.

174. Il y a là un signe évident,

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ۝١٦٣

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ ۝١٦٤

أَتَأْتُونَ الذَّكَرَانَ مِنَ الْعَالَمِينَ ۝١٦٥

وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عُبُودٌ ۝١٦٦

قَالُوا لَئِنْ لَمْ تَنْتَهَ يَنْهَ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ ۝١٦٧

قَالَ إِنِّي لِعَمَلِكُمْ مِنَ الْقَالِينَ ۝١٦٨

رَبِّ يَحْنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ ۝١٦٩

فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ ۝١٧٠

إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ ۝١٧١

ثُمَّ دَمَرْنَا الْأَخْرِينَ ۝١٧٢

وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فِئْسَاءً مَطَرُ الْمُنْذَرِينَ ۝١٧٣

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ ۝١٧٤

mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

175. Pourtant, ton Maître est le Tout-Puissant et le Miséricordieux.

176. Les habitants de Laïka traitèrent Nos Messagers de menteurs

177. lorsque Šu'aïb leur dit: «N'allez-vous pas redouter la colère d'Allah?»

178. «Je viens à vous en Messenger fidèle.

179. Redoutez donc Allah et obéissez-moi!

180. Je ne vous réclame aucun salaire pour ma mission. Le seul qui m'en rétribuera est le Maître des mondes.»

181. «Pratiquez la bonne mesure! Ne soyez pas fraudeurs!»

182. «Faites vos pesées au moyen d'une balance juste!»

183. «Ne cherchez pas à déprécier les biens d'autrui et ne semez pas le désordre sur terre.»

184. «Craignez Celui qui vous a créés, vous et les anciennes générations.»

185. Ils répondirent: «Tu n'es qu'un homme ensorcelé,

186. un simple mortel comme

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٧٥﴾

كَذَّبَ أَصْحَابُ لَيْكَةِ الْمُرْسَلِينَ ﴿١٧٦﴾

إِذْ قَالَ لَهُمُّ شُعَيْبٌ يَا آلِ تَمُودَ ﴿١٧٧﴾

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٧٨﴾

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُوا ﴿١٧٩﴾

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ ﴿١٨٠﴾

* أَوْفُوا بِالْكَيْلِ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ ﴿١٨١﴾

وَزِنُوا بِالْقِسْطِ أَيْسَ الْمُسْتَقِيمِ ﴿١٨٢﴾

وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْتُوا فِي الْأَرْضِ مُفْسِدِينَ ﴿١٨٣﴾

وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِيلَ الْأَوَّلِينَ ﴿١٨٤﴾

قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمَسْحُورِينَ ﴿١٨٥﴾

وَمَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَإِنْ نَطَّلُكَ لَئِمَّ

nous, nous pensons seulement que tu mens.»

187. «Fais tomber sur nous des fragments⁽¹⁾ du ciel si tu dis vrai.»

188. Šu'arīb dit: «Mon Maître connaît tout ce que vous faites».

189. Ils l'ont donc traité d'imposteur, et ils furent saisis par le châtement du Jour de la Nuée; ce fut le châtement d'un jour effroyable.

190. Il y a là un signe évident, mais la plupart d'entre eux n'en sont pas pour autant croyants.

191. Pourtant ton Seigneur est le Tout-Puissant et le Miséricordieux.

192. En vérité, ce Coran est une révélation émanant du Maître des mondes,

193. que l'Esprit fidèle apporte d'En-Haut,

194. pour le déposer dans ton cœur, afin que tu avertisses [ton peuple], à l'instar des autres Messagers.

195. Il est révélé en langue arabe claire,

196. et déjà annoncé dans les Ecritures des anciens Prophètes.

197. N'ont-ils pas un indice certain dans le fait que les savants

الْكَذِبِينَ ﴿١٨٦﴾

فَأَسْقِطْ عَلَيْنَا كِسْفًا مِّنَ السَّمَاءِ إِن كُنتَ

مِنَ الصَّادِقِينَ ﴿١٨٧﴾

قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ ﴿١٨٨﴾

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ

عَذَابُ يَوْمٍ عَظِيمٍ ﴿١٨٩﴾

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ

مُؤْمِنِينَ ﴿١٩٠﴾

وَإِنَّ رَبَّكَ لَهوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿١٩١﴾

وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ ﴿١٩٢﴾

نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ ﴿١٩٣﴾

عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ ﴿١٩٤﴾

بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ ﴿١٩٥﴾

وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ ﴿١٩٦﴾

أُولَئِكَ كُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ

(1) Chez Warsh: «...un fragment du ciel...»

parmi les Fils d'Israël le reconnaissent?

198. Pourtant, si Nous l'avions révélé à quelqu'un de non-arabe,

199. qui leur en donne lecture, ils ne l'auraient pas cru.

200. C'est ainsi que Nous avons scellé les cœurs de ces criminels;

201. ils n'y croiront pas tant qu'ils n'auront pas vu le douloureux tourment

202. fondre à l'improviste sur eux, sans qu'ils s'en aperçoivent.

203. Ils diront alors: «Pourrions-nous bénéficier d'un répit?»

204. N'avaient-ils pas demandé qu'on hâte leur châtement?

205. Vois donc, si Nous leur accordions plusieurs années de jouissance,

206. après lesquelles le châtement promis s'abattra sur eux,

207. à quoi leur servirait alors le répit dont ils auraient joui?

208. Nous n'avons jamais fait périr de cité avant qu'elle ne reçoive des avertisseurs

209. rappelant Notre message; car Nous n'avons jamais sanctionné injustement.

210. Cette révélation n'est pas une inspiration des satans;

بَنِي إِسْرَائِيلَ ﴿٣٧﴾

وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ ﴿٣٨﴾

فَقَرَأَهُ عَلَيْهِمْ مَا كَانُوا بِهِ مُؤْمِنِينَ ﴿٣٩﴾

كَذَلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ ﴿٤٠﴾

لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ

الْأَلِيمَ ﴿٤١﴾

فَيَأْتِيهِمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿٤٢﴾

فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ ﴿٤٣﴾

أَفِعْدَابَ إِنَّا نَسْتَعْجِلُونَ ﴿٤٤﴾

أَفَرَأَيْتَ إِنْ مَتَّعْنَاهُمْ سِنِينَ ﴿٤٥﴾

ثُمَّ جَاءَهُمْ مَا كَانُوا يُوعَدُونَ ﴿٤٦﴾

مَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَمْتَعُونَ ﴿٤٧﴾

وَمَا أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذَرُونَ ﴿٤٨﴾

ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ ﴿٤٩﴾

وَمَا نَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ ﴿٥٠﴾

211. elle n'est ni de leur goût ni dans leurs capacités;

212. ils sont exclus [du privilège] de l'entendre.

213. N'invoque, avec Allah, aucun autre dieu, autrement tu serais du nombre de ceux qui encourent le châtement!

214. Avertis tout d'abord les plus proches de ta tribu!

215. Tends vers les croyants qui te suivent une main conciliante!

216. Si tes proches te désobéissent, dis-leur: «Je désavoue fermement votre comportement!»

217. Confie-toi au Tout-Puissant, au Miséricordieux,

218. qui t'observe quand tu te lèves [en prière,]

219. et suit tes mouvements quand tu te prosternes.

220. Il est, en effet, Celui qui entend tout, qui sait tout.

221. Vous dirais-je quels sont ceux que les démons tentent par leurs suggestions [sataniques]?

222. Ils visent tous ceux qui s'endurcissent dans le mensonge et l'impiété;

223. colporteurs de oui-dire dont beaucoup sont des menteurs.

وَمَا يَتَّبِعِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ ﴿٢١١﴾

إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْرُوُونَ ﴿٢١٢﴾

فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ ﴿٢١٣﴾

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ﴿٢١٤﴾

وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ ﴿٢١٥﴾

فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِمَّا تَعْمَلُونَ ﴿٢١٦﴾

وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ ﴿٢١٧﴾

الَّذِي يَرَبُّكَ حِينَ تَقُومُ ﴿٢١٨﴾

وَتَقَلُّبِكَ فِي السَّجْدِينَ ﴿٢١٩﴾

إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿٢٢٠﴾

هَلْ أَنْبَأُكُمْ عَلَىٰ مَنْ تَنْزَلُ الشَّيَاطِينُ ﴿٢٢١﴾

تَنْزَلُ عَلَىٰ كُلِّ آفَاكٍ أَثِيمٍ ﴿٢٢٢﴾

يُلْقُونَ السَّمْعَ وَأَكْتَرُهُمْ كَذِبُونَ ﴿٢٢٣﴾

224. Quand aux poètes, ils sont suivis par les dévoyés.

225. Ne vois-tu pas qu'ils errent par monts et par vaux,

226. qu'ils expriment en paroles ce qu'ils ne traduisent pas en actes,

227. sauf ceux d'entre eux qui croient, qui accomplissent des œuvres pies, qui invoquent fréquemment le Nom d'Allah et qui ripostent à l'agression? Bientôt les agresseurs connaîtront leur funeste destin.

وَالشُّعْرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ ﴿٢٢٤﴾

الَّذِينَ هُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ ﴿٢٢٥﴾

وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ ﴿٢٢٦﴾

إِلَّا الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا
ظَلَمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ
يَنْقَلِبُونَ ﴿٢٢٧﴾

